

GKR'S INSTITUTE



✍ DAILY CURRENT AFFAIRS

✍ MONTHLY MAGAZINE

✍ TOPICWISE QUESTION

✍ WEEKLY CURRENT AFFAIRS

✍ ONE LINER FOR CURRENT AFFAIRS

✍ MONTHLY QUESTION AND ANSWER

15.08.2022

WEBSITE LINK : <https://gkrsinstitute.com/>

Telegram Link : <https://t.me/gkrsInstitute>

FACEBOOK LINK : <https://www.facebook.com/தமிழில்-பயில்வோம்-UPSC-102987411064022/>

முக்கிய தினங்கள்

1. 15.08.2022

- ❖ **இந்திய சுதந்திர தினம்**
- ❖ இந்தியா சுதந்திரம் அடைந்ததன் **75வது** ஆண்டு கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
- ❖ **'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்'** எனும் பெயரில் இந்த சுதந்திர தினம் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு செய்யப்பட்டன.

மாநில செய்திகள்

1. உலகளாவிய பொது சுகாதார மாநாடு

- ❖ உலகளாவிய பொது சுகாதார மாநாடு சென்னையை அடுத்த **மாமல்லபுரத்தில்** டிசம்பர் ஆம் தேதி தொடங்க உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் **செல்வவிநாயகம்** தெரிவித்தார்.
- ❖ தமிழக பொது சுகாதாரத்துறை சுமார் ஒரு லட்சம் பணியாளர்களை கொண்டது.
- ❖ பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
- ❖ இந்தப் பயணத்தை எடுத்துக் கூறவும், சேவைகளை மேம்படுத்தவும் நம்முடைய சேவைகளை மக்களுக்கு தெரியப்படுத்தவும் நூறாவது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
- ❖ அதன் ஒரு பகுதியாக உலகளாவிய பொது சுகாதார மாநாட்டை வரும் டிசம்பர் ஆம் தேதி முதல் 8-ம் தேதி வரை சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடத்த திட்டமிட்டு இருக்கிறன.
- ❖ **இந்த மாநாட்டின் கருப்பொருள் பொது சுகாதாரத்தின் சிறப்புகள் என்பதாகும்.**

2. தமிழக காவல்துறையில் 27 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது

- ❖ இந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை **குடியரசு தினம்** மற்றும் **சுதந்திர தினத்தை** ஒட்டி **குடியரசு தலைவர் விருதுகள்** வழங்கப்படுகின்றன.
- ❖ போலீசாரின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
- ❖ நிகழாண்டு சுதந்திர தினத்தை ஒட்டி குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருதுகள் **முன்று பேருக்கும்**, குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருதுகள் 24 பேருக்கும் என தமிழக காவல்துறையைச் சேர்ந்த **மொத்தம் 27 பேருக்கு** வழங்கப்பட்டது வழங்கப்பட்டன.

3. இரு ஆண்டுகளாக கொடியேற்றாத பட்டியலின ஊராட்சி தலைவர்

- ❖ சுதந்திர தின விழாவில் கடந்த இரு ஆண்டுகளாக தேசிய கொடி ஏற்றாத ஆத்துப்பாக்கம் ஊராட்சி தலைவர் **அமிர்தம்**, தலைமைச் செயலர் **வெ.இறையன்பு** தலைமையில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
- ❖ **திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை** அடுத்த **ஆத்துப்பாக்கம்** ஊராட்சியில் பட்டியலின தலைவர் அமிர்தம் கொடியேற்றினார்.

மத்திய செய்தி

1. ராகேஷ ஜன்ஜான் வாலா மறைவு

- ❖ பங்குச்சந்தையில் சிறந்த முதலீட்டாளர்களில் ஒருவரும், நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் **36-வது** இடத்தில் இருப்பவருமான **ராகேஷ ஜன்ஜான் வாலா** மாரடைப்பால் காலமானார்.
- ❖ **இந்தியாவின் வாரன் பஃபெட்** எனவும், **இந்திய பங்குச் சந்தையின் பெரும் காளை எனவும்** அவர் அறியப்படுகிறார்.
- ❖ **ஃபோர்ப்ஸ் இதழ்** 2021 ஆம் ஆண்டில் வெளியிட்ட இந்தியாவின் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 36-வது இடத்தில் இருந்தார்

2. முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்கம்

- ❖ **ஜம்மு காஷ்மீரின்** முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் (ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் திரைகள் இருப்பது) அடுத்த மாதம் தொடங்கி வைக்கப்படுகிறது.
- ❖ ஸ்ரீ நகரில் உள்ள **சோனாவார்** பகுதியில் இந்த திரையரங்கம் அமைக்கப்படுகிறது.
- ❖ ஐநாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த திரையரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
- ❖ இங்கு மூன்று திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.